

தமிழ்நாடு மின் வாரிய பொறியாளர் கழகம்

அன்பிற்கினியவர்களே!!

இன்று வாரியம் பிறந்த தினம் !! ஜூலை-1 !! இன்றியமையாத மின்சாரம்தனை தடையில்லாமல் வழங்க பகலிரவுபாரா முழு அர்ப்பணிப்புடன் மக்கள் சேவையாற்ற தன்னகரில்லா தொழிலாளர்களையும், ஊழியர்களையும், பொறியாளர்களையும் தன்னகத்தே கொண்ட மாபெரும் வாரியமாக திகழ்ந்து இன்று தனது 64ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கின்றது.

இந்த 63ஆம் ஆண்டு காலகட்டத்தில் பல்வேறு சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சாதனைகளாக மாற்றி பல மைல்கற்களை அடைந்து தேசிய அளவில் சிறந்த வாரியமாக திகழ்கின்றது என்றால் மிகையாகாது!!

இந்த இனிய நன்நாளில் இந்த வாரியம் உருவாக வித்திட்ட தமிழக அரசுக்கும், ஓய்வு பெற்ற வாரியத்தின் மூத்தோர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிப்பதில் மிகுந்த கடமைப்பட்டுள்ளேன் !!

தமிழ்நாடு மின்சார வாரியமானது இன்று பல்வேறு சுமைகளை தாண்டி மக்களுக்கு மின் சேவையினை அளித்து மின் மிகை மாநிலமாக உருவெடுக்க தக்க ஆலோசனைகளையும், உதவியையும் அளித்து வரும் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு மின் துறை அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும், மதிப்பிற்குரிய வாரியத் தலைவர் அவர்களுக்கும் பொறியாளர் கழகத்தின் சார்பில் எனது மனம் நிறைந்த வாரிய நாள் நல்வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன் !!

மேலும், இதுகாறும் இவ்வாரியம் மேம்படவும் வளர்ச்சிக்கான பாதையில் வீறு நடை போடவும், அயராது உழைத்து கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கும் , ஊழியர்களுக்கும், பொறியாளர்களுக்கும் எனது மேலான வாரிய நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் !!

தமிழ்நாடு மின் வாரியம் சிறந்து விளங்கவும், அதில் பணியாற்றும் அனைவருக்கும் நல்லதொரு பணி சூழ்நிலையை நிலைநாட்டிடவும் அரும்பாடுபட்டு வரும் அனைத்து சக தொழிற்சங்க தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அவர்தம் உறுப்பினர்களுக்கும் எனது மேலான நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிக அகமகிழ்கின்றேன் !!

இந்த கோவிட்-19 பேரிடர் காலத்திலும் தடையற்ற மின்சாரம் வழங்கிட மின் பணியில் ஈடுபட்டு தன்னுயிரை இழந்தவர்களின் குடும்பத்தார்க்கு பொறியாளர் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலையும், கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைத்து மின் தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள் மீண்டு வரவும் பொறியாளர் கழகம் உறுதுணையாகவும் இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய மேலான தமிழக மின் வாரியத்தின் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படும்படி தற்போது மத்திய அரசின் மின் சட்ட திருத்த மசோதா - 2020 ல் மாநில

அரசின் அதிகாரங்களையும், மின் வாரியத்தினையும், அதன் வளர்ச்சிக்காக பாடுபட்ட சுமார் ஒரு லட்சம் ஓய்வூதியர்களையும், சுமார் 37,000 மின் ஊழியர்களையும், முக்கியமாக ஒரு கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரையும் பாதிக்கும் அம்சங்களை தடுத்து தனியார்மயமாக்கும் கொள்கையினை தடுத்திடவும் பொறியாளர் கழகமானது அனைத்து முயற்சிகளையும் தவறாது முன்னெடுக்கும்.

மேலும், மின் வாரியத்தில் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் அனைவரது வாழ்வாதாரத்தை காத்திட முத்தரப்பு ஒப்பந்தத்தினை உடனடியாக அமுல்படுத்த அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம்!!

ஒப்பிலா வாரியமே !! உனது உயர்வே எங்களது உயர்வு !!
உன்னாலே இன்று நாங்கள் சிறப்புற வாழ்ந்து கொண்டிருக்கிறோம் !!
என்றும் அழியா ஈடில்லா பெருமை சேரட்டுமே !!
நீடுழி வாழ்கவே எனது வாரியமே!! நின் பாதம் தொட்டு வணங்குகின்றேன் !!

- பொறிஞர் தி. ஜெயந்தி,
பொது செயலர்,
பொறியாளர் கழகம்.